

பூர்னாலயம்  
Poornalayam  
Trust for Human Welfare

ஸ்வாமி குருபரானந்தர் அவர்கள்  
நிகழ்த்திய வேதாந்த வகுப்புகள்

Vedanta Classes  
by  
Swami Guruparananda

பட்டியல் 2018

Catalogue 2018



# Poornalayam

Trust for Human Welfare

Head Office :

Swami Guruparananda  
Kattiyam Pandal Village & Post,  
Vedanthangal (Via),  
Uthiramerur Taluk,  
Kanchipuram Dist.,  
Tamil Nadu - 603 314.

For Communication :

Vidya Vilasam,  
No. 16, Trust Square Street,  
Ramalingapuram,  
Chennai - 600 012.  
Cell No. : 9445674751

E-mail : poornalayam@gmail.com Website : www.poornalayam.org

வகுப்புகளைக் கீழ்க்கண்ட வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம்  
செய்ய :

Classes can be downloaded from

Website: <https://www.poornalayam.org>



## பொருளடக்கம் Table of Contents

1. அறிமுகம் . . . . . 1  
Introduction
2. பகவத்கீதை . . . . . 1  
Bhagavad Gita
3. உபநிஷத்துக்கள் . . . . . 3  
Upanishads
4. வேதாந்த நூல்கள் . . . . . 5  
Vedantic Texts
5. ப்ரம்ம சூத்ரம் . . . . . 7  
Brahma Sutram
6. வேதாந்த சொற்பொழிவுகள் . . . . . 7  
General Talks
7. த்யானம் . . . . . 9  
Meditation



1. புத்தகங்கள் . . . . . 11  
eBooks
2. வேதாந்த நூல்கள் . . . . . 11  
Vedantic Texts



| Sl. No. | Title | No. of Classes |
|---------|-------|----------------|
|---------|-------|----------------|

**அறிமுகம் Introduction**

|   |   |    |
|---|---|----|
| 1 | வேதாந்தத்திற்கு ஓர் அறிமுகம்<br>Introduction to Vedanta | 12 |
| 2 | தத்வபோதம் Tattvabodha                                   | 28 |

**பகவத்கீதை Bhagavad Gita**

|    |                       |    |
|----|-----------------------|----|
| 1  | அத்யாயம் Chapter - 1  | 11 |
| 2  | அத்யாயம் Chapter - 2  | 33 |
| 3  | அத்யாயம் Chapter - 3  | 19 |
| 4  | அத்யாயம் Chapter - 4  | 19 |
| 5  | அத்யாயம் Chapter - 5  | 13 |
| 6  | அத்யாயம் Chapter - 6  | 25 |
| 7  | அத்யாயம் Chapter - 7  | 14 |
| 8  | அத்யாயம் Chapter - 8  | 11 |
| 9  | அத்யாயம் Chapter - 9  | 14 |
| 10 | அத்யாயம் Chapter - 10 | 12 |
| 11 | அத்யாயம் Chapter - 11 | 12 |
| 12 | அத்யாயம் Chapter - 12 | 16 |
| 13 | அத்யாயம் Chapter - 13 | 37 |
| 14 | அத்யாயம் Chapter - 14 | 13 |

| Sl. No. | Title   | No. of Classes |
|---------|---|----------------|
| 15      | அத்யாயம் Chapter - 15                                     | 13             |
| 16      | அத்யாயம் Chapter - 16                                     | 19             |
| 17      | அத்யாயம் Chapter - 17                                     | 12             |
| 18      | அத்யாயம் Chapter - 18                                     | 25             |
|         | 18 - அத்யாயங்களின் சுருக்கம்<br>Summary of 18 - Chapters  | 3              |
|         | வாழ்த்துரை Benediction                                    | 1              |
| 19      | கீதையின் சாரம் Essence of Gita<br>அத்யாயம் Chapter 1-18   | 50             |
| 20      | கீதையின் சுருக்கம் Gist of Gita<br>அத்யாயம் Chapter 1 - 6 | 1-36           |
|         | அத்யாயம் Chapter 7 - 12                                   | 37-60          |
|         | அத்யாயம் Chapter 13 - 18                                  | 61-91          |



| Sl. No. | Title | No. of Classes |
|---------|-------|----------------|
|---------|-------|----------------|

**உபநிஷத்துக்கள் Upanishads**

|    |   |     |
|----|---|-----|
| 1  | முண்டக உபநிஷத்      Mundaka Upanishad                               | 32  |
| 2  | முண்டக உபநிஷத் - சாரம்<br>Essence of Mundaka Upanishad              | 18  |
| 3  | முண்டக உபநிஷத் (பாஷ்யத்துடன்)<br>Mundaka - Upanishad (with Bhasyam) | 29  |
| 4  | கேன உபநிஷத்      Kena Upanishad                                     | 15  |
| 5  | கேன உபநிஷத் - சாரம்<br>Essence of Kena Upanishad                    | 6   |
| 6  | கட உபநிஷத்      Katha Upanishad                                     | 45  |
| 7  | கட உபநிஷத் - சாரம்<br>Essence of Katha Upanishad                    | 24  |
| 8  | கைவல்ய உபநிஷத்      Kaivalya Upanishad                              | 15  |
| 9  | கைவல்ய உபநிஷத் - சாரம்<br>Essence of Kaivalya Upanishad             | 6   |
| 10 | தைத்திரீய உபநிஷத்      Taittiriya Upanishad                         | 58  |
| 11 | தைத்திரீய உபநிஷத் - சாரம்<br>Essence of Taittiriya - Upanishad      | 18  |
| 12 | ஈசாவாஸ்ய உபநிஷத்      Isavasya Upanishad                            | 11  |
| 13 | ஈசாவாஸ்ய உபநிஷத் - சாரம்<br>Essence of Isavasya Upanishad           | 6   |
| 14 | மாண்டூக்ய உபநிஷத் (காரிகையுடன்)<br>Mandukya Upanishad (with Karika) | 110 |

| Sl. No. | Title  | No. of Classes |
|---------|--|----------------|
| 15      | மாண்டூக்ய உபநிஷத் - சாரம்<br>Essence of Mandukya Upanishad | 6              |
| 16      | காரிகையின் சாரம்<br>Essence of Karika                      | 18             |
| 17      | ப்ரச்ன உபநிஷத் Prasna Upanishad                            | 18             |
| 18      | சாந்தோக்ய உபநிஷத் Chandogya Upanishad                      | 80             |
| 19      | ப்ருஹதாரண்யக உபநிஷத்<br>Brihadaranyaka Upanishad           | 149            |
| 20      | ஐத்ரேய உபநிஷத் Aitareya Upanishad                          | 14             |

| Sl. No. | Title | No. of Classes |
|---------|-------|----------------|
|---------|-------|----------------|

**வேதாந்த நூல்கள்      Vedantic Texts**

|    |  |                    |    |
|----|--|--------------------|----|
| 1  | சாதன பஞ்சகம்                                       | Sadhana Panchakam  | 5  |
| 2  | ஜீவ யாத்ரா   | Jiva Yatra         | 6  |
| 3  | தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்<br>Dakshinamurti Stotram |                    | 9  |
| 4  | மனீஷா பஞ்சகம்                                      | Maneesha Panchakam | 6  |
| 5  | மனீஷா பஞ்சக சாரம்<br>Essence of Maneesha Panchakam |                    | 1  |
| 6  | குரு ஸ்தோத்ரம்                                     | Guru Stotram       | 1  |
| 7  | வாக்ய வருத்தி                                      | Vakya Vritti       | 15 |
| 8  | ஹஸ்தாமலகீயம்                                       | Hastamalakiyam     | 5  |
| 9  | ப்ராதஸ்மரணம்                                       | Pratah Smaranam    | 4  |
| 10 | அஷ்டாங்க யோகம்                                     | Eight Fold Yoga    | 6  |
| 11 | ஆனந்த களிப்பு                                      | Ananda Kalipu      | 18 |
| 12 | ஏக ஸ்லோகி  | Eka Sloki          | 2  |
| 13 | விவேக சூடாமணி                                      | Vivekachudamani    | 42 |
| 14 | யோக சூத்ரம்  | Yoga Sutra         | 35 |
| 15 | அபரோக்ஷ அனுபூதி                                    | Aparoksha Anubhuti | 35 |
| 16 | வேதாந்த சாரம்                                      | Vedanta Saram      | 54 |

| Sl. No. | Title                                      | No. of Classes |
|---------|--|----------------|
| 17      | பஞ்சதசீ Panchadasi<br>அத்யாயம் Chapter - 1 | 27             |
|         | அத்யாயம் Chapter - 2                       | 28             |
|         | அத்யாயம் Chapter - 3                       | 11             |
|         | அத்யாயம் Chapter - 4                       | 16             |
|         | அத்யாயம் Chapter - 5                       | 3              |
|         | அத்யாயம் Chapter - 6                       | 60             |
|         | அத்யாயம் Chapter - 7                       | 57             |
|         | அத்யாயம் Chapter - 8                       | 15             |
|         | அத்யாயம் Chapter - 9                       | 24             |
|         | அத்யாயம் Chapter - 10                      | 4              |
|         | *அத்யாயம் Chapter - 11                     | 12             |
| 18      | உத்தவ கீதை Uddhava Gita                    | 264            |
| 19      | காசி பஞ்சகம் Kasi Panchakam                | 1              |
| 20      | அத்வைத பஞ்சரத்னம் Advaita Pancharatnam     | 1              |
| 21      | யதி பஞ்சகம் Yati Panchakam                 | 3              |
| 22      | நவ யோகி ஸம்வாதம் Nava Yogi Samvadham       | 38             |

\* தற்போது நடந்து கொண்டிருக்கும் வகுப்பு On going class

| Sl. No. | Title | No. of Classes |
|---------|-------|----------------|
|---------|-------|----------------|

**ப்ரம்ம சூத்ரம் Brahma Sutram**

|   |                                 |    |
|---|---------------------------------|----|
| 1 | ப்ரம்ம சூத்ரம்<br>Brahma Sutram | 33 |
|---|---------------------------------|----|

**வேதாந்த சொற்பொழிவுகள்  
General Talks**

|    |   |   |
|----|---|---|
| 1  | கர்மயோகம்<br>Karma Yoga                                 | 5 |
| 2  | பக்தி யோகம்<br>Bhakthi Yoga                             | 6 |
| 3  | மதத்திலிருந்து தத்துவத்திற்கு<br>Religion to Philosophy | 5 |
| 4  | யாருக்கு விடுதலை<br>Liberation for whom                 | 6 |
| 5  | வேத நெறி<br>Vedic Path                                  | 3 |
| 6  | சாதன சதுஷ்டயம்<br>Sadhana Chatushtayam                  | 6 |
| 7  | கீதையின் நுழைவாயில்<br>Entry into Gita                  | 3 |
| 8  | சன்யாஸ யோகம் - அறிமுகம்<br>Introduction to Sanyasa Yoga | 2 |
| 9  | கீதையின் பாதையில்<br>In the path of Gita                | 1 |
| 10 | கீதையில் நன்னெறி<br>Ethics in Gita                      | 1 |
| 11 | ப்ரார்த்தனை<br>Prayer                                   | 2 |
| 12 | பண்புகளின் மேன்மை<br>Value of Values                    | 3 |

| Sl. No. | Title  | No. of Classes |
|---------|--|----------------|
| 13      | ஆன்மீகம் Spirituality                                | 1              |
| 14      | இல்லைம் Illaram                                      | 1              |
| 15      | சிவராத்திரி Sivaratri                                | 1              |
| 16      | குரு பூர்ணிமா Guru Poornima                          | 1              |
| 17      | மோக்ஷம் Moksham                                      | 1              |
| 18      | சரணாகதி Surrender                                    | 1              |
| 19      | ஆத்ம விசாரம் Self Enquiry                            | 1              |
| 20      | மோக்ஷத்தின் நுழைவாயில்<br>Gateway to Liberation      | 2              |
| 21      | த்யானம் Meditation                                   | 1              |
| 22      | ஞானயோகம் - அறிமுகம்<br>Introduction to Jnana Yoga    | 1              |
| 23      | ஞானயோகம் Jnana Yoga                                  | 1              |
| 24      | நிதித்யாஸனம் Contemplation                           | 1              |
| 25      | நம்பிக்கை (சுரத்தா) Faith                            | 1              |
| 26      | சன்யாஸம் Sanyasa                                     | 1              |
| 27      | ப்ரமாணம் Means of Knowledge                          | 1              |
| 28      | தாயுமானவரின் இறைவணக்கம்<br>Thayumanavar Prayer       | 1              |
| 29      | தக்ஷிணாமூர்த்தி ப்ரார்த்தனை<br>Dakshinamurthi Prayer | 1              |

| Sl. No. | Title  | No. of Classes |
|---------|--|----------------|
| 30      | தீருவாசகம் வாழ்த்து<br>Thiruvagasam Benediction  | 1              |
| 31      | கந்தரநுபூதி<br>Kandaranubhuthi   | 1              |
| 32      | பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு அஞ்சலி<br>Homege to Pujyashri Swami Dayananda Saraswathi | 1              |
| 33      | தவம்<br>Thavam   | 1              |
| 34      | கற்பித்தலைப் பற்றி ஆசிரியர்களுக்கான உரை<br>Talks for Teachers on Teaching                        | 3              |
| 35      | நற்பண்புகள் பற்றி<br>தொண்டீழியர்களுக்கான உரை<br>Talk on Values for Volunteers                    | 1              |
| 36      | அறிவாய்வியல்<br>Epistemology   | 2              |
| 37      | சிஷ்டாசாரம்<br>Sishtacharam  | 1              |
| 38      | மஹாவாக்யம்<br>Mahavakyam   | 5              |

### த்யானம் Guided Meditation

|   |  |     |
|---|--|-----|
| 1 | த்யானம்<br>(ஒவ்வொரு வகுப்பும் 10 நிமிடங்கள்)<br>Meditation | 215 |
|---|--|-----|



**புத்தகங்கள்**

eBooks





| Sl. No. | புத்தகங்கள்<br>eBooks |
|---------|-----------------------|
| 1       | ஆன்மீகப் பாதையில்     |
| 2       | நற்பண்புகள்           |
| 3       | உபநிஷத்துக்கள்        |
| 4       | சாந்தி பாடங்கள்       |
| 5       | தியானப் பயிற்சி       |

| Sl. No. | eBooks [English translation]                       |
|---------|--|
| 1       | In the Path of Spirituality<br>[ஆன்மீகப் பாதையில்] |
| 2       | Human Values [நற்பண்புகள்]                         |

வேதாந்த நூல்கள் Vedantic Texts

|   |  |                    |
|---|--|--------------------|
| 1 | தத்வபோதம்  | Tattavabodha       |
| 2 | ஜீவ யாத்ரா   | Jiva Yatra         |
| 3 | தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்<br>Dakshinamurti Stotram |                    |
| 4 | மனீஷா பஞ்சகம்                                      | Maneesha Panchakam |
| 5 | குரு ஸ்தோத்ரம்                                     | Guru Stotram       |
| 6 | ஹஸ்தாமலகீயம்                                       | Hastamalakiyam     |
| 7 | ஆனந்த களிப்பு                                      | Ananda Kalipu      |

|    |   |                     |
|----|---|---------------------|
| 8  | ஏக ஸ்லோகி   | Eka Sloki           |
| 9  | அபரோக்ஷ அனுபூதி   | Aparoksha Anubhuthi |
| 10 | யதி பஞ்சகம்   | Yati Panchakam      |
| 11 | விவேக சூடாமணி   | Vivekachudamani     |
| 12 | காசி பஞ்சகம்  | Kasi Panchakam      |
| 13 | சாதன பஞ்சகம்  | Sadhana Panchakam   |
| 14 | பஞ்சதசீ   | Panchadasi          |
| 15 | வேதாந்த சாரம்   | Vedanta Sara        |
| 16 | உத்தவ கீதை  | Uddhava Gita        |
| 17 | ஜாயந்தேய கீதை (நவ யோகி ஸம்வாதம்)<br>Jayanteya Gita (Nava Yogi Samvadhham) |                     |

